

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட வெஸ்டர் கோஸ்ட் பவர் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன்

அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும்,

எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெறவேண்டியவை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) CEB உடனான அதன் மின்சாரம் கொள்வனவு செய்யும் உடன்படிக்கையின் பிரிவு 8.8 இன் பிரகாரம், செலுத்தப்பட்ட குறிப்பிட்ட வரிகளுக்கான மீளப்பெறுகையைத் தகுதியுரிமையாகப் பெறுவதற்கு இக்கம்பனிக்கு ஒப்பந்த ரீதியாக உரிமையுண்டு. எனினும், முறையே ரூபா 57,364,815 பெறுமதியான கழிக்கப்படும் நிறுத்திவைத்தல் வரி, ரூபா 166,238,299 பெறுமதியான பொருளாதார சேவை கட்டணம் மற்றும் ரூபா 19,027,970 பெறுமதியான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றை இக்கம்பனி மீளப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளது.	குறித்த வரிகள், ஒப்பந்த ஏற்பாடுகளின் பிரகாரம் CEB மீளப் பெற்றுக்கொள்ளப்படக் கூடியவையாகும். அதற்கமைய, இத்தொகைகள் முழுமையாக மீளப் பெற்றுக்கொள்ளப்படக் கூடிய மட்டத்திலேயே காணப்படுவதாக முகாமையானது கருதுகிறது, எனவே இப் பெறவேண்டியவைகளுக்கு எதிராக எவ்வித குறைகளுக்கான ஒதுக்கீடுகளும் அங்கீகரிக்கப்படவில்லை.	செலுத்தப்பட்ட அவ்வரிகளைத் தாமதமின்றி மீளப் பெற்றுக்கொள்வதற் குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

635,692,303 தொகை இதுவரை செய்யாமலும் அல்லது செலுத்தப்படாமல் நிலுவையாக அறிவிக்காமலும் இருந்தமையால் தற்காலிக கணக்கீட்டு முரண்பாடு ஒன்று ஏற்பட்டது. எனினும், கம்பனியின் கணக்கீட்டு முறைமையுடன் ஒத்துப்போகும் வகையில், மாதந்த கூட்டுவட்டி முறையைப் பயன்படுத்தி தாமத வட்டியைச் செலுத்துவதற்குத் தான் உடன்படுவதாக CEB 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதியிட்ட கடிதத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய, CEB இன் எழுத்துப்பூர்வமான உடன்பாட்டுடன் இந்த பெறவேண்டிய கணக்கு ஒப்பந்த ரீதியாக மீளப் பெறக்கூடியதாக உள்ளதால், நிதிக்கூற்றுக்களில் எவ்வித குறைபாடோ, ஒதுக்கீடோ அல்லது எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புச் சீராக்கமோ மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட 2021 நவம்பர் 16 ஆந் திகதிய அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான செயற்பாட்டுக் கைநூல்			
(i) பிரிவு 3.1 (i)	அவர்களது பணியாளர்கள் மற்றும் ஊதியங்களுக்கான பொதுப் திறைசேரியின் அங்கீகாரங்கள் பெறப்பட்டிருக்கவில்லை.	முகாமைத்துவம் கருத்துரைகள் எதுவும் வழங்கவில்லை	பணியாளர்கள் மற்றும் ஊதியங்களுக்கான அங்கீகாரம் பொதுப் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
(ii) பிரிவு 3.2(i)	பணியாளர் விபரங்கள் உட்பட வெற்றிடங்கள், ஆட்சேர்ப்புத் திட்டம் (SOR), சம்பளக் கட்டமைப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான	முகாமைத்துவம் கருத்துரைகள் எதுவும் வழங்கவில்லை.	உரிய அங்கீகாரங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

		கோரிக்கைகள், பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் பரிந்துரைகளுடன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவி ல்லை.		
(iii)	பிரிவு 6.6	வருடாந்த அறிக்கை நிதியாண்டு முடிவடைந்து ஐந்து (5) மாதங்களிற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது தொடங்கியதிலிருந்து அதன் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கவில்லை.	முகாமைத்துவம் கருத்துரைகள் எதுவும் வழங்கவில்லை.	வருடாந்த அறிக்கையானது பாராளுமன்றத்திற்கு ச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(iv)	பிரிவு 7.1, 7.2 மற்றும் 7.3	குறித்த தேவையினைக் பூர்த்தி செய்யும் வகையில், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (KPIs) அடையாளங்காணப்பட்டி ருக்கவில்லை.	முகாமைத்துவம் கருத்துரைகள் எதுவும் வழங்கவில்லை.	KPI's கட்டாயம் அடையாளங்காணப் பட வேண்டும்.
(ஆ)	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 40(i) ஆம் பிரிவு மற்றும் 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் திணைக்களத்தின் சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட அரசு உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான கூட்டு ஆளுகை வழிகாட்டலின் 4.4 ஆம் பிரிவு	SOEs ஆனது கணக்காய்வு குழு ஊடாக சபைக்கு மாத்திரம் உள்ளக கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் கம்பனிக்கான உள்ளக கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டிருக்கவில் லை என அவதானிக்கப்பட்டது.	முகாமைத்துவம் கருத்துரைகள் எதுவும் வழங்கவில்லை.	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.
(இ)	2022 ஆகஸ்ட் 08 ஆந் திகதிய 04/2022 ஆம் இலக்க பொது முயற்சிகள்	சகல வகையான ஆதரவுகள், நன்கொடைகள் மற்றும் SCR செலவுகள் மற்றும்	முகாமைத்துவம் கருத்துரைகள் எதுவும் வழங்கவில்லை.	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

சுற்றறிக்கையின் ஆம் பிரிவு 2.7 வியாபாரத்துடன் தொடர்பற்ற ஊக்குவிப்பு செலவுகள் என்பன நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், கம்பனியானது மீளாய்வாண்டில் நன்கொடைக்காக ரூபா 6,055,506 ஏற்பட்டது என அவதானிக்கப்பட்டது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் கம்பனியின் செயற்பாட்டு விளைவு ரூபா 20,490 மில்லியன் தொகையான இலாபமாக (வரிக்குப் பின்னர்) உள்ளதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் (வரிக்குப் பின்னர்) ரூபா 19,776 மில்லியன் தொகையாகும். ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 713 மில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. பரிமாற்ற இலாப அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கான மிகை ஏற்பாடு ஆகியவற்றின் காரணமாக ஏனைய தொழிற்பாட்டு வருமானம் அதிகரித்துள்ளமையே இந்த முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக இருந்தது.

2.2. முக்கிய வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

- அ. மீளாய்வாண்டிற்கான வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 41.59 சதவீதத்தால் குறைந்திருந்தது. பின்னர் விற்பனை கிரயம் 42.22 சதவீதத்தால் குறைந்திருந்தது.
- ஆ. கம்பனியின் நிதி வருமானம் 329.75 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் கம்பனியின் நிதிக் கிரயம் 99.86 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
- இ. மீளாய்வாண்டிற்கான ஏனைய செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 511.80 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

2.3 விகிதப் பகுப்பாய்வு

- அ. கம்பனியின் மொத்த இலாபம் வீதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 26.9 சதவீதத்திலிருந்து 27.7 சதவீதத்திற்கு அதிகரித்திருந்ததுடன் தேறிய இலாப வீதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.5 சதவீதத்திலிருந்து 39.5 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது.
- ஆ. உரிமை மூலதனத்திற்கான பெறுகைகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதத்திலிருந்து 20.3 சதவீதத்திற்கு குறைந்திருந்தது.
- இ. கம்பனியின் நடைமுறை விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.8 இலிருந்து 4.5 ஆக அதிகரித்திருந்தது. .

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையினங்கள்

(அ) **கணக்காய்வு அவதானிப்பு**
மீளாய்வாண்டில் கம்பனியானது லக்தனவி லிமிடெட் கம்பனிக்கு தாமத வட்டி கொடுப்பனவாக ரூபா 112,960,243 ஐச் செலுத்தியுள்ளமை அவதானிக்கப்பட்டது. வெஸ்ட் கோஸ்ட் பவர் பிரைவேட் லிமிடெட் (“உரிமையாளர்”) மற்றும் லக்தனவி லிமிடெட் (“இயக்குபவர்”) ஆகியவற்றிற்கு இடையிலான செயற்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) ஒப்பந்தத்தின் 4.2 (viii) மற்றும் (ix) ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம், இயக்குபவரின் பற்றுச்சீட்டு உரிமையாளரினால் கிடைக்கப் பெற்று பதினைந்து (15) நாட்களுக்குள் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், உரிய திகதிக்குக் பிந்திய ஏழு (7) நாட்களுக்கு மேல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுப்பனவிற்கும், நிலவும் முதன்மை வட்டி வீதத்திற்கு மேல் 2 சதவீத வட்டி விதிக்கப்படும். இவ்வாறான கணிசமான தொகையைக் கொண்ட தாமத வட்டிச் செலுத்துகையானது, கம்பனியானது ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுக் கால எல்லைகளைப் பின்பற்றவில்லை என்பதைக் காட்டுவதுடன், இதன் காரணமாக மேலதிக நிதிச் செலவீனங்கள் ஏற்படுவதற்கும் வழிவகுத்துள்ளது.

முகாமைத்துவத்தின் கருத்துரை
அவசர உதிரிப்பாகங்கள், O&M நடவடிக்கைகள் மற்றும் CPC எரிபொருள் கொடுப்பனவுகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குக் கிடைக்கக்கூடிய நிதியை ஒதுக்குவதன் மூலம், மின் உற்பத்தி நிலையத்தின் தடையற்ற செயல்பாட்டிற்கு கம்பனி முன்னுரிமை அளிக்கிறது. போதிய நிதி இருக்கும் பட்சத்தில் கொடுப்பனவுகள் பொதுவாகச் சரியான நேரத்தில் செலுத்தப்பட்ட போதிலும், தற்காலிக பணப்புழக்கத் தட்டுப்பாடுகள் காரணமாக O&M செலுத்தல்களில் எப்போதாவது தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையிலும், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும், உறுதித்தன்மையைப் பேணவும் கம்பனி நிதியை விவேகமான முறையில் முகாமைசெய்து வருகின்றது..

பரிந்துரைகள்
வெஸ்ட் கோஸ்ட் பவர் பிரைவேட் லிமிடெட் மற்றும் லக்தனவி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான செயற்பாட்டு பராமரிப்பு ஒப்பந்தத்தின் 4.2 (viii) மற்றும் (ix) பிரிவுகளுக்கு இணங்கி நடப்பதன் மூலம், வட்டிச் செலவீனங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.